



POLICE WEEKLY CIRCULAR

Supplement to the Ceylon Government Gazette No. 5,236.

No. 1,041—FRIDAY, AUGUST 4, 1893.

THE HUE AND CRY.

NOTICE.—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police.

Any person found in possession of stolen articles advertised in the "Hue and Cry" is liable to prosecution.

Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

REWARD NOTICE.

NOTICE is hereby given that a reward of one hundred rupees will be given to any person (not being a party actually concerned in the offence) who will give such information as shall lead to the detection of the party or parties who tampered with the Examination Papers set for the recent Examination for Railway Probationers.

By H. E. the Lieut.-Governor's command,

Colonial Secretary's Office,
Colombo, July 29, 1893.

J. A. SWETTENHAM,
Acting Colonial Secretary.

OFFENDERS.

WANTED BY THE POLICE.

SINHO APPU; charged with escape from custody at Anuradhapura; height, 5 ft. 6 in.; about 30 years old; colour, brown; has moustaches and beard; is a Low-country Sinhalese; religion, Buddhist; residence, Rambawa boutique, Kende korale.

Sandanam; charged with highway robbery; is a Coast Tamil; age, about 45 years; height, 4 ft. 6 in.; make, thin; colour, brown; hair, tied in a knot; moustaches and beard shaved.

Angamuttu; charged with highway robbery; is a Coast Tamil; age, about 25 years; height, 4 ft. 6 in.; is well made; colour, brown; hair, tied in a knot; moustaches and beard partly gray, shaved.

William; charged with murder on July 21, 1893, at Walapitiya in Nawalapitiya; is a Si-halese of the Wellala caste; religion, Buddhist; age, 19 years; height, about 5 ft.; complexion, dark brown; nose, mouth, teeth, and eye, ordinary; hair, black, tied in a knot; is rough-looking;

has pimples on face; birthplace and general residence, Rambukpitiya in the Pasbage korale; occasional residences, Galamaduwa, Masugalla, Honagalla, Kindal-oya, Palampasi, and Karuwado-oya estate; haunts Galamaduwa estate; Pangewatta Davith Appu of Ratmalana is his father; Puchina of Kalutra is his mother; Dona Ma'alinalahamy is his sister; and Gabriel Appu, the boutique-keeper of Kongala, is his brother-in-law; Allis Appuhamy of Nawalapitiya and Baba Appu of Walapitiya are his uncles.

Charles; charged with murder on July 21, 1893, at Walapitiya in Nawalapitiya; is a Si-halese of the Wellala caste; religion, Buddhist; age, 24 years; height, about 5 ft. 3 in.; is well made; complexion, dark brown; hair, black, tied in a knot; has little beard on the chin; birthplace, Rambukpitiya in Pasbage korale; occasional residences, Galamaduwa, Horagala, Masugalla, and Kindal-oya estate; haunts Galamaduwa estate. Offender is a brother of the accused William.

PROPERTY LOST, STOLEN, &c.

STOLEN.

ON July 11, 1893, from the factory of Dalhousie estate, Maskeliya: about 100 lb. or more of tea and 9 sacks marked "Dalhousie Leaf." Owner, Mr. J. S. Richardson.

On July 13, 1893, from the owner's premises at Matara, Nupe: a brown bull with a white spot on the head, bearing brandmarks "C A B S. Q." A reward of Rs. 5 is offered by the owner, Vitana Achchige Arnolis, for the recovery of the animal.

On July 15, 1893, from the tool shed at Meddagoda estate, Dolosbage: 12 alawangoes, 4 forks, 3 pickaxes, 17 marmoties. Owner, Mr. R. Wilson.

On July 18, 1893, from the owner's kitchen at Watawala: 1 brass standing lamp, 1 brass chatty, 1 white coat. Owner, Samunugam Asary.

On July 18, 1893, from the owner's house at Hill street: 32 gold balui, 1 necklace of quarter-rupee coins, 10 silver toe rings, 1 blue silk cloth, 2 silver Jimiky, 1 silk cloth, 1 small silk cloth, 20 yards white cloth, 6 yards Turkey red cloth, 1 brass frying pan, and some money. Owner, Abdul Nabie.

On July 18, 1893, from the church at Lindula: 1 looking-glass, 1 collection bag, 1 piece of red cloth, 1 footstool, 1 footstool pad, 1 razor, 1 comb, 1 flower vase, 1 tumbler. The property of the church, Lindula.

July 19, 1893, from the owner's house at Mews lane, Colombo: 1 Koran, some prayer books, 1 English-Tamil Dictionary, 1 shoe brush, 2 sarongs, 2 shirts, 1 canvas shirt, 2 cambayas, 4 small shirts, 1 brass chembu, and other articles. Owner, J. Secemder.

On July 19, 1893, from the owner's pocket, at Barrack Square, Kandy: a silver watch and chain bearing No. 28,763, with a silver Siamese coin bearing the effigy of the king of Siam on one side and the Siamese royal arms on the other. Owner, M. D. W. Karunatileka, Arachchi, Pavilion, Kandy.

On July 20, 1893, from the owner's house at Negombo: 1 table cloth, 4 napkins, 1 electro-plated toast rack and egg and butter cruet combined, 6 daisy-pattern flat plates, 5 daisy-pattern soup plates, 6 daisy-pattern dessert plates, 1 daisy-pattern cheese plate, 5 pairs tea cups and saucers, 8 tumblers, 1 soda-water tumbler, 7 half-pint tumblers, 1 child's tumbler and lot of cutlery, 1 bottle

Robert Brown's whisky, 1 bottle of Gilbey's port wine, 2 bottles breakfast claret, 1 clock, 1 decanter. Owner, Dr. O. Johnson.

On July 20, 1893, from the owner's house at Jefferson street: 10 yards of white striped nun's veiling, 7 yards of white twill lining, 2 yards of white lining, 1 gold star brooch, 3 gold studs (plain), 1 gold ring set with sapphires, 1 pair of earrings, 1 pair of earrings (rose), 1 pair of gold drops, 2 pairs of links (Mosaic gold), 12 yards of cream striped lawn, 8 yards of white lining, 10 yards of coloured dejine with blue and pink flowers, 5 plain silver buttons, 6 yards white calico. Owners, Mrs. S. B. Rodriguez and others.

From the ss. Lancashire, while lying in the Colombo harbour: a gold American hunting watch and chain; on the back of the watch is engraved a church, and "William Brown" on the inside case. The chain is an ordinary tapering silver one, thick in the middle, with a Maltese cross and a rose engraved on one side, and a crown and the initials "S. B." on the other. Owner, John R. Lord, of ss. Lancashire, care of Hunacau Company, Rangoon, Burmah.

STOLEN OR STRAYED.

ON July 15, 1893, from the pasture land at Chiviateru, Jaffna: a brown cow bearing brand marks ω on the right flank, ω on the left flank, + on the cheek, and — on the back. Owner, Periatambi Sangari.

LOST OR STOLEN.

ON July 19, 1893, from the owner's pocket, at Kandy: a Swiss-made steel watch, "Railway Regulator," bearing No. 32,126. Owner, C. Kandyah, Overseer, Public Works Department, Matale.

FOUND.

ON June 7, 1893, at Wataddora, Kotmale: a silver carved chunam box weighing Rs. 16·10. The owner may have the same on establishing his claim at the Police Station, Hatton.

L. HOLLAND,

for F. R. ELLIS,

Acting Inspector-General of Police.

Police Office,
Colombo, August 2, 1893.

ହୋଇ ନୀ ଫଳେ କଣ କଲ ରେ.

දුන්වීමයි.—අපරාධකාරකයෙන් අලුලැගේ ඇමත පුද්ගලික්වෙන්නාවූ හෝ හොරබුදුවක් සොයා කුරු ඇමත පුද්ගලික්වෙන්නාවූ හෝ දුන්වීමක් කාරණ අභ්‍යන්තර පොලිසියෙන් ඉහළස්සුක්ටර් ජනරාල් තුළ නා කිසින භාවිතය බාහා දෙපාර්තමේන්තු සෙයෙන්නවා ඇති.

මෙහි සඳහන්වෙන යම් ගොරබලුවක් සමේක්වෙන නිවී සම්පූර්ණය් බහුම තැරුවට පෑමි ගිලි ගෝව සෙයෙනවා ඇති.

‘ සැගවේතිය කිරකුරකීන් ඇල්ලීමට නැංශ පොලීසියේ තුන්පැහැක්වර් ජනරාල් නැංශගෙන් ගෝවියයෙනි. ’

രാമിയൽ സീയിയക്ക തൃശ്ശൂർക്ക്.

මුළු මෙරඹ පාරේ රුපකාරියට සූදුස්සන් කටවුදී කිහි පරෝධාකර බැලැම් පිණිස නොබෝදු දුන් ප්‍රාග්ක පත්‍ර වඩා වෙන් පිටකරුපාය හෝ අධ්‍යකාරු අධ්‍යකාරකුණිවට සෑහෙකාණ් කාරණා දූෂ්චරිතාවෙන් එම වරද කළ කෙශෙක්ම නොවන්නා කෙශෙක්ව තුළු පිණිස රුපයල් දියයක් දෙකව මෙයින් දෙනවුවූ යේ.

උප ආණ්ඩුකාර උතුමානන්වහන්සේගේ ප්‍රතීව්‍යුහාන්ත ලෙස එලිදරව්කළ බවට,

(අභ්‍යන්තරේ) ජේ. එම්. සැලුවන්හිමි,
වැඩිබුදු මහයෙකුනුරස් වමිය.

වසි 1893 ක්වී ජූලි මස 29 වෙනි දින කොළඹ මහයෙකු රිත්තියෙහි තේරුවෙන් පෙන්වනු ලබයි.

പൊരീക്കയെ ഓൺകുറങ്ങ ആയ.

**କିମ୍ବାନ୍ଦେଖେ ଅପ୍ରେ, ଅନୁଯାୟୀ ହିରେନ୍ ଓ ତାଙ୍କ କିମ୍ବାନ୍ଦେଖେ
ଲର୍ଦ୍ଦ, ଲିସ, ଅକିନ୍ ଅଳ୍ପରେ; ବେଳେ ଅଭିର୍ଦ୍ଦ ଶତକରେ
ପଢ଼ିଥିଲେ; ଦୂରିରେ ଆପି; ଦୂରିରେ ଉଲ୍ଲବ୍ଧ କିମ୍ବାନ୍ଦେଖେ
ପାତରର ପିନ୍ଧିକାଳ; ଅତିରି, ଉଲ୍ଲବ୍ଧ କିମ୍ବାନ୍ଦେଖେ; ପାଦି-ଶିକ୍ଷା,
କିମ୍ବାନ୍ଦେଖେ ରମ୍ଭିବେ କିମ୍ବାନ୍ଦେଖେ.**

හම, සඟුකම් ; මෙ, නු මතකෙල්ලකුවායනියා දේ පාරේ පත්‍රකර සිරිස් ; ජයිය, දේමල ; වයස්, අටි රුදු 45ක් පමණ ඇයි ; උස්, අඩි 4ඩි අතල් 6 දී ; පරි රෙ, කැසියි ; පාට, තැල්ලත්සිය ; ඉසකේස්, කොඩැබ්බි, දූෂ්‍යය ; මිනෝ රුවුල බිජාලාය.

କର, ଅନ୍ତରୁକ୍ତିରେ ମୋହାରୀ ଲକ୍ଷ୍ମୀଜୀରୁ ଏହି କଣ୍ଠରେ
ଦୟାତି, ଯେତିପରିବାରରେ କରିଲିନ୍ତି; ଶ୍ରୀନିଦିନ, ଦେଲମ୍ବା; ଲକ୍ଷ୍ମୀ, ଆମ୍ବି
ରେଣ୍ଡ ଡିନ୍କି ପରିବାରରେ ଛାଇ: ରୂପ, ଅକ୍ଷି ୫ ଟଙ୍କା ଲକ୍ଷ୍ମୀ ଦିନ୍ଦି; ପାପି,
କଲ୍ପିତାଳିକି; ଉଦ୍‌ଦେଶ୍ୟ, କଣ୍ଠରେ ବିଦେଶ ଅକ୍ଷି; ଦିନ୍ଦି ସହ
କଥା ରୁକ୍ଷିତ ବିଦ୍ୟାଲ୍ୟ, କଥା ଜ୍ଞାନପ୍ରଦାତା.

କତ, ତିଲୀଖାତି; ତୋଣୁ ପତ୍ର 1893 କୁଟ୍ଟି ଫୂଲ ମତ 21
ଲେନି ଦିଲ କୁଲାପିରେଣ୍ଡେ ଲାପିରେଣ୍ଡେ ଶକ୍ତିଲୋରୁବାଯ
ବିଜ୍ଞାନ ଦ୍ୱାରା ଚାରିତାରେ ପାଇବା କର କିମିନ୍, ରହିଯ, ସିଂହାଲ;
ଛଳ୍ଯ, ତେବିକାତ; ଅଗମ, ଉମିକାତ; ପଦାର, ଅଵିରାଜ 19କେ;
ଦର୍ଶ, ଅବି ରଙ୍କ ପାଲନ ଆହି; ଗରିରକ, କମିନ୍ଦାନିଦି; ପାତ,
କଲାତିଲାପିଦ; ନାହା, କାତ, ଦନ୍ତ ଜାହ ଆହେ, ହାମାତିନାହି;
ବେଳକେଚ୍ଚ, କାତିଦ, କେବାକେଚ୍ଚ ବିଦ୍ୱାଳ ଆହେ; ଭିନ୍, ରାତି

පුද්; කුරුලේ මූලෙන් ඇති; උපත් සහ බොජායේ සෙයෙන් පදිංචි ස්ථානය, එසේහාගෙකිරාලේ රුඩික්සිරියෙයි; සමහරවිට පදිංචි ස්ථාන, ගලුවුදාව, මාසුගල, තොකගල, කුන්දාලුවිය, පැලුම්පාසි, කරවුවුමය සහ ඉඩම්වලා; නොහැකිව ගැලුවෙන ස්ථානය, ගලුවුදාවෙමිය; රත්න මුලානේ උන්ගෙවනුන්නේ දුවින්අජ්පු මාසුගලය පිහාය; නාම්කරණ පැන්තින්, මෙහුගල් මුවහ; දේශ මදුලියා කාම මෙහුගල් සහයෝගය; ගොජ්නගල කිවුරුරය විභ ගාලුයෙල්අජ්පු මාසුගලයේ මසින්නා; භාවලපිටි යේ අලුල්ලියාප්පුහාම් සහ ව්‍යුහයෙහි බිඩාජ්පු සහ අය මෙහුගල් මාවරු, ය.

ନାତ, ପାରଲିଙ୍କ; ମୋହୁ ପତ୍ର 1893 କୁଣ୍ଡି ଫୂଲ ମାତ୍ର 21
ଲେଖି ଦିନ କୁଳପତିରେଣ୍ଡ ପତ୍ରରେଣ୍ଡ ତିନିମୁଠେବାବା
କିମ୍ବା ଦ୍ୟୁତାରେଣ୍ଡରଙ୍ଗକର ଚିତ୍ରିତ, ଅନ୍ତିମ, ଚିତ୍ରକଳ; ଉଲ୍‌
କୋରିଲ୍‌ମାର୍କ; ପଥକ, ଆଶ୍ଵରାଙ୍କ 24ଟି; ରକ୍ଷ, ଅନ୍ତିମ 5ଟି ଅନ୍ତର୍ଭେଦ
କିମ୍ବା ପରମ ଆଶ୍ଵି; ଅର୍ଦ୍ଧର, ସମ୍ପଦତୀର୍ଥିତ; ପାର, କଲାଶଲାଲିଦ;
ରୂପକେଚ୍ଛ, କର୍ତ୍ତାଙ୍କୁ ବୈଦିଲ୍ ଆଶ୍ଵି; ନିକରି
ଯିବ୍ଲୁ ରିକ୍ଷ ଆଶ୍ଵି; ରୂପନ୍ତି ସ୍ତୁଧୀକା, ପଦ୍ମହାନ୍ତକେରାରଲେ
ରସୁକ୍ଷିପିରେଣ୍ଡ; ସମକରିତ ପଢ଼ିଲିପିବ୍ୟାକ, ଗ୍ରେଟିଂଲାଇ,
କୋରାକଲ, ମାଘକଲ, କିନ୍ତେଦ୍ଵାରାବାଲିନ୍ଦିବ ରାଜ ମେଲାଦେଇ;
କୋଣେନ୍ତିବିଲ କ୍ଷେତ୍ରକେବ ସ୍ତୁଧୀକା, ଗଲମାନ୍ଦିଲାଲିନ୍ଦିହେଇ;
ମେ ଆଜ ତିଲିଯମ କିମ୍ବା ତେମିଲ ବସ୍ତୁରେ ତିନ୍ଦିନିକାରକୁଣ୍ଡ
କାହେଦ୍ଵାରାଦେଇ.

සොරකම්කලාභී, තැනිවුනාභී බඩු ආදිය.

සොරකාමිකරණේට සෙදුනා.

ව 1893 කුටු ප්‍රංශ වස 11 ටෙනි දින මයිකේලියේ
චැලේස්ස් ව්‍යෝග නමුදී ඉඩමේ වැඩපොලේ හිටි;
යෙ රුහුකලේ 100ක් කො.හොස් වැඩි ගහනක්ද,
“Dalhousie Leaf” කියා ලැකුවකරණලද මත 9ද.
අයිතිකාරකා, ජේ. ඇස්. මිටර්චිස් මහත්මයා.

වලි 1893 කුඩා පුද්ගලික මස 13 වෙති දින මාතර ඇඟේල් අයිතිකාරකාගේ ඉඩමේ සිට “C.A.B. ඩී.බ්.” නිවාරණයේදී එමෙහි ප්‍රාග්ධනයක් ඇති දූෂිරු ගොනේක්. මේ ගැවායා සෞදානු කෙනෙකුව අයිතිකාරකාවත්, වෙදන්තුවේ අර්ථෙක්ස්ලිස් රුපියල් පහක් තැකි පිළිසිය දෙනු ලැබේ.

වලි 1893 කුතු දුලි මක 15 වෙනි දින දෙලෙපාස්හා සේ මැද දෙගාච්චන් සේන්සේර් අමුද මධ්‍යවේ කැඩ, අලවන්තු 12ද, යාරුපු 4ද, ගල්කුප 3ද, උදුපු 17ද. අසිනිකාරය, ආර්. තිෂ්කන් මහතා.

වති 1893 ක්‍රියා ඇලු මස 18 වෙනි දින වටවල අධිකීය කාරකායේ කුසක්සිලේ හිමි: සිට්වල පින්කලපාස් 1දී පිස්කලලැටි 1දී, සුදුකෝට්ටි 1දී. අධිකීයකාරය, සම්මුඛී පසාරි.

වලි 1893 කුතු ප්‍රභූ මස 18 වෙනි දික කිලිස්වර්ට් වේ. එකේ අයිතිකාරුයා, ගෙදරත්තියි: බාජුද කිහිප රන් රත් ආහරණ 32ද, නෙකු 25 තේ වුද්ධ්‍රවලින් භාද්‍යකළද මාල 1ද, පරයේ ඇගිල්වලට දම්ම මුදු 10ද, තිල් පට රෙරදී 1ද, ප්‍රමතිල් කිහිප රෙරදී ආහරණ 2ද, පටරෙරදී 1ද, රෙ.වි පටරෙරදී 1ද, සුදුරෙරදී යරු 20ද, පවචවත් යරු 6ද, පිත්තුල කාමබේදක භාව්‍ය 1ද, වුද්‍රලදී. අයිතිකාරුයා, පැවතිල් භාව්.

වලි 1893 ක්‍රියාදායී මස 18 වෙනි දින ලිජුදලේ පල් දියෙදී, සූක්‍රබුද්ධ කන්තාවී 1ද, සලුදී අගකරණ පැපැමියක්ද, රඩුරේදී කුලේලක්ද, පිරිසි 1ද, දකුණුවට යාච්චිලිකරණ පාපිසි කොට්ටයක්ද, දුලිකිතා 1ද, පත්‍ර 1ද, මල්පෝට්ටි 1ද, කඩලේරු 1ද, ලිජුදලේ පර්පිලියේ බහිය.

වලි 1893 ක්‍රියාදායා මස 19 ය දරක කොළඹ වුවස් ලේඛන එක් අධිකාරියාගේ ගෙදර හිටි, කොරත් පොත් නිය 1ද, යානුපොත් නිය වගක්ද, ඉන්හිස් දෝමල සින්පනරී පොත්තුද, සඩන්තු පින්දර 1ද, සරුන් 2ද, කම්මිය 2ද, කැන්වප් කම්මිය 1ද, කම්බි, 2ද, පොත් කම්මිය 4ද, පින්කල සෙමුව 1ද, සහ කවත් බවයි. අධිකාරියා දේ, සිකිමිදර්.

වත් 1893 කුටු දුලි වස 19 වෙනි දින මහජුවර බිරුයක්ස්සාර කුමැලුනි ඉඩමේ අධිකිකාරයාගේ සාක්ෂිවෙත් තොම්මිලර 28,763 දරන රිදි අන්ත්‍රලේස්සු විදු, රිදි ව්‍යළු සහ එව යාකර තුවුන එක පැන්තික සියම් දේශයේ රජුදා, අනින්පුත්තනේ සියම් දේශයේ රජුනියානු ලකුව දරන සියම් කාසියන්ද. අධිකිකාරයා, මහජුවර මාලිගාවේ අරච්චි වන, ඇම්. ඩී. බිඩිලිට්. කුරුතාහිලක.

වලි 1893 ක්‍රියා දුලි මස 20 වෙනි දින තේගුවලේ අදහි
කාරණාගේ ගෙදර තබේ : මෙය රෙදී 1ද, අභිජන මත නැ
වා 4ද, රිදී කඩමුගහනපු කාවිසට්ටූන්වී 1ද, ඩේසි මෝස්
ඩර් තුරිනිජන් 6ද, පුද් පිහෙන් 5ද, පළුතුරු පිහෙන්
6ද, කේපු පිහෙන් 1ද, (මේ සේවල ශේෂ මෝස්කරදය)
යේ බොත කොරෝප පරිසිංහ කුට්ටම් 5ද, ප්‍රඟලේරු 8ද,
සෝච්ච ප්‍රඟලේරු 1ද, බොතලකුරුත්තුවක් අල්ලන තැඹි
ලේරු 7ද, පොබ්ලම්ඩ්ස් තැඹිලේරු 1ද, තුවන් හැඳිලි

କ୍ରାଂତି ପତ୍ରିକା ଯନ୍ମାଦିନଙ୍କ, ଯେବିଲୋଳନ ଶକ୍ତି ବେଳୁଳ
1 ଟ., ଏହି ଫେରେତି ଉଚ୍ଚିନ୍ଦ୍ରିୟ ବେଳୁଳ 1 ଟ., ଅଲ୍ଲେ ଅନ୍ତର୍ମୁଦ୍ରାବଳୀ
ପାରିବିହିକରଣ କ୍ଷର୍ତ୍ତରେ ବେଳୁଳ 2 ଟ., ଲୋକୁ ଭର୍ତ୍ତରେ କ୍ଷର୍ତ୍ତ
1 ଟ., କିମ୍ବା ନୀତିରେ 1 ଟ. ଅଧିନିକୀର୍ଯ୍ୟ, ଓ, ଫେରେତିକାରୀ ଦେବେ
ତିର ମନ୍ତ୍ରାଳୟ.

වලි 1893 ක්වූ පුද්‍රලි මස 20 වෙනි දින ජැපනරුගේ හිමියා යේ අයිතිකාරායාගේ ගෙදරයිවේ : පුද්‍ර ඉරි වැට්ටිව නෑත් සිලේලිනි තියන රෙදී ජරු 10ද, පුද්‍ර වුට්ටිල් ලැඩිනින් ජරු 7ද, පුද්‍ර ලැඩිනින් ජරු 2ද, බාරුකාවක්වාගේ රත් රත් ආරිටික 1ද ; වානි කම්ස රන්සරන් බෙබාහන් 3ද, උවි ගලුබිදුප රන්සරන් මුද්‍ර 1ද, අරුෂාගේලපෙශ්වී 1ද, රෝස්ටර අරුගේලපෙශ්වී 1ද, රන්සරන් අරුගේලපෙශ්වී 1ද, (වැනින්දුව අකාරා) මොස්ක් රන්සරන් වලුන් සාදනලද කමිස අඛ්‍යවාහන්කා හුවිටෙන 2ද, සිනි පාට ඉරිවැට්ටිව ගෙදී ජරු 12ද, පුද්‍ර ලැඩිනින් ජරු 8ද, තිල් සහ රෝස්ටරල් වැට්ටිව සියුන් තියන රෙදී ජරු 10ද, වාම් රිඳුබෙන්කින් 5ද, කුලු කේ ජරු 6ද. අයිති කාර්මියා, ඇස් ඩී. රුදුරිඟ ගෙන්නා සහ හවුන් ඇය.

සෞරකාමිකාරණ්ඩ නොහොතු ද්‍රව්‍යවේත්‍ර සහුව
ගෙයනා.

වම් 1893 කුටු ජූලි මස 15 වෙනි දික ජාපනේ තිරියා නෝරුවේ බිංචිගොවර ස්ථානේදී, දැක්වුදායේ නේ “S” වම්පැන්නේ “ඡ්ස්” කම්මුලුලේ + පිට්ට මෙම නිවරත සහ ලුකුනු දරක දූරුපාට එලුදෙනෙකු. අදිනිකාරයා, පෙරියකත් සඳහායේ.

නැතිවෙන්ට නොහොත් සාරකම් කුරුන්ට ගෙය.

ඩී 1893 කුවු ජූලි මස 19 වෙති දින මකනුවර අයිති කාර්යාලේ සාක්ෂිවේතිවි : හොම්මර 32,126 දර ත “ලේල්ලේ රුගුලේවර්” බම දරය සුවිස් විසින් වාතෙන් සාධනලුද අන්තර්ලේපුව. අයිතියාරයා, පි. ඩිලිච්චිට්. ඩී. එකේ ඕවරිස් වත, ඩී. කැසුයියා, මාහලේ.

സമിവേദന്മാർ യോഗം.

වම් 1893 කුතු දූනි මස 7 වෙනි දින කොඩලලේ වට්ටයුදුරදි: රුපියල් 16 ගක 10ක් බර ඇයි කැවඹනකරදු රිදී කිල්ලේලුවයක්. කැවන් තොලිසියේ අධිකිරායාන් අධිකිවාසිකම තිරුප්පකාම බිජුව බිඩුව ගහැනු, තිබේ.

திருட்டைப் பிடித்தலுக்கான முறையும்

அறிவித்தல்.—குற்றவாளியைப் பிடித்தலுக்கான அல்லது நிருட்டிடமைகளை கண்டுபிடித்தலுக்கான அறிவித்தலைகாடுக்கிற எப்பேருக்காலது, பொவிஸ் இன்னவெட்டர் ஜூஸ் ஹலவர்களுடைய சிபார்சின்பேரில் கண்கொடை கொடுக்கப்படும்.

“திருட்டைப்பிழத்தலுக்கான ஆரம்பம்” கடதாசியில், பிரசித்தப்படுத்தப்பட்டிருக்கும் திருட்டும் மைகளை வைத்திருக்கிறதாகக் கண்டுபிழிக்கப்படும் எப்பேரவுது தொடர்ச்சியண்ணப்படுவதற்கு ஏதுவாயிருப்பான்.

தமிழ்போன மறியக்காரர்களை பிடித்தலுக்கு வெகுமதிபெற்றுக்கொள்ளும்பொருட்டு மயில் ட்டு இன்பெச்சர் தென்றலுக்கு எழுதி எடுக்கவும்.

வெகுமதி வினம்பரம்.

இயாத் தீடி (நேல்வேய்) ப்பசுக்கி யுத்திசோகத்துக்கென்று வேலைபழக்க வாலிபரை யெடுக்கும்பொருட்டு இச்செலவைத்த சேஷனையிற் கேள்விக்கீந்தரசிக்களைக் களவாய்க் கூறாய்வுன்னால் அல்லது கையாடினவர்கள் மார் என்று சண்டிப்பிடித்தார்கள் தருப்புப்பளை அறிவிக்கும் (அவ்வடாத்தில் தாழும் மேம்யாகவு சேர்ந்திராத) எவ்வுக்கும் நூறு ரூபா வெதுட்டி கொடிக்கப்படுமென்று இதனால் வளம்பறஞ்செய்யப்படுகின்றது.

அதியுத்தம உபதேசாதிபதியவர்களின் து கட்டளையின்படி,

(கையொப்பமிட்டது) ஜே. ஏ. சுவெற்றன்னும்,

இராசாந்க விதித்தின் து வேலைபாப்பவர்.

கொழும்பு, இாசாங்க விதிதரின் கந்தோர்,
அத்துறை ம் (ஞ) ஆடியன் உகூந் ட.

பொலிச்சுகு தேவையான ஆட்களின் விவரக்குறிப்பு.

பெயர்ச்சின்? ஞா அப்பு, காவலிலிருந்து தப்பியோடி விட்டானென்று கசுகூர் ஆண்டு ஆடிமாசம் உச் சேதி அனுராசபுரத்திற் குற்றஞ்சாட்டப்பட்டவன், உயரமானும் அடி, வயசு-கு, செங்கல்மங்கலான நிறம், தாழ் மீசையுண்டு, சிங்களவன், பெளத்து சமயத்திலுள்ள குழியிருக்குமிடம்-கண்டாக்கோற்றினி ஒவ்வள நம்பாவை.

பெயர்-சங்கணம், அதித்துப்பறித்தானெனக் குற்றஞ்சாட்டப்பட்டவன், வடதேசத்தவன், தமிழன், வயசு-சாடு, உயரம்-சுடி அடி, மெல்லிய-தேசம், பொது நிறம், தலைமயிர்-குரிமியா முடியப்பட்டிருக்கிறது, மீதை தாடி-சுவரம் பண்ணப்பட்டிருக்கிறது. விரூந்து இலக்கம் கசு, ஓடிட, அதுராசபுரக்கோடு.

பெயர்-அங்கமுக்கு, தெருவில் அடித்துப்பறித்தானே
ஏக குற்றஞ் சாட்டப்பட்டவன், வட்டேசத்தவன், தமி
முன், வயசு-உரு, உயராம் சு அடி சு அங்குலம், ஸலவ-
தேகம், பொதுங்ரம், மமிர்-குஞ்சியாய் முடியப்பட்டிரு-
க்கிறது, மு+மயிர் சுற்றே நகரத்துமும் சுவாம் பண்ணப்
பட்டுமிருங்கும். விருந்து இலக்கம் சுசு, ஒது, அநுராச
புரக்கோடு.

பெயர்-உவில்லியம், நாவலப்பிடிடியைச் சேர்ந்த வொல் பிடிடியில், சுதாகு ஆண்டு ஆழிமாசம உடன் டி, கொலைசெய்தானெனக் குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்களவன், வெள்ளாளன், பெளத்த சமயத்துவன், வயசு-ககூ, உயரமா-ஏற்சுறைய நிடி அடி, கறுவல், மூக்கு, வாய், பற்கள், கணகள்-சாதாரணமானவை, மயிர்-கறுப்பு, கொ

ஷ்டையாப் முடியப்பட்டிருக்கிறது, மூரண்டான தோற்றம், முகத்தில்-பருக்க விருக்கின்றன, பிறந்த இடமும் பொதுவாய் வசிக்குமிடமும் பஸ்பாகக் கோறலோயிலுள் என்றும்பக்கிட்டி, இடைக்கூடையே வசிக்குமிடங்கள்-களை மத்துவா, மசுக்லீ, கொனக்லீ, குண்டலோயா, கறுவாடி ஓயாத் தோட்டாம, ஊசாடுமிடங்கள்-கலமதுவாத்தோட்டாம, பங்கவத்தை, அவனுடைய தகப்பன் ரத்மலாணையிலிருக்கும் தாலிக் அப்பு, அவனுடைய தாய்ச்சுநாத்துறையிலிருக்கும் பஞ்சினை, டோனுமதிலினுகாமி என்பவன் அவனுடைய சகோதரி, கொள்கலையில் கடைவைத்திருக்குமாயிரியேல்அப்பு அவனுடைய மைத்துணன், நாவலப்பிடிட்டியிலிருக்கும் அலிஸ்அப்புகாமியும், வெளப்பிடியிலிருக்கும் பாபா அப்புவும் அவனுடைய மாமன்மார். விழந்து இலக்கம் சகை.

பெயர்-சாள்ள, நாவல்ப்பிடியைச் சேர்ந்த வொலப் பிடிட்டில் காகுக் கூண்டு ஆடிமாசம உச வெ, சொல்லே முதானென்ன குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்களவன், வெள்ளாளன், பொதாதசமயத்தவன், வயசு உச, உயரமாகு அடி கூகுலம், எல்ல தேகம், கறுவல், மயிர்-கறுப்பு, சொண்டையாம் முழியப்பட்டிருக்கிறது, கொற்பதா முயின்றி, பிறந்தவிடமப்பூபாக கோரளையிலுள்ள ஒரு பக்கிட்டி, பொதுவாய் குழிமுகமுடிடங்கள் கலமதுவா, கோரளை, மசுகொளை, கிந்தலோயா தோட்டம், ஊசா ஸிரட்டம்-கலமதுவா தோட்டம், இவன் மற்றக்கொல்கார ஞக்கிய உவில்லியத்தின் க்கோதரன். விருந்து இலக்கம் சூக.

திருட்ப்பட்ட அல்லது கெட்டுப்போன உடமைகள்.

திருட்ப்பட்டது.

கஅகங் ஆண்டு ஆடிமாசம் கக தேதி, மஷரெவியா வில் டல்அவல்டோட்டத்திலுள்ள தொழிற்சாலையிலிருந்து : ஏறக்குறைய கூட இராத்தல் தேயிலையும் “ Day-housie Leaf” என்ற விலாசமபோடப்பட்டக் காக்கும். சொந்தக்காரன், மிஷ்றா ஜே. எஃ. ரிச்சேட்சன்.

கஅகங் ஆண்டு ஆடிமாசம் கக தேதி, மாத்துறை நுப்பே என்ற இடத்தில் சொந்தக்காரனுடைய வளவிலி ரூந்து : தலையிலே வெள்ளைபுள்ளியுள்ள செங்கல் மங்கல் விற்மான ஏற்றுக் கொடுக்கின்றது க, “C. A. B. வி. ரெ.” சுடப்பட்டிருக்கின்றது. அதை சண்டிபிடித்துக் கொடுப்பவர்களுக்கு சொந்தக்காரனுடைய விதான ஆரூப்புச்சிகே அர்நோவிதை என்பவர் ரூபா நீ நன்சொடை கொடுப்பார்.

கஅகங் ஆண்டு ஆடிமாசம் ககுந்தை, டெலாஸ்பாகே என்ற இடத்துறை மெததொடைத் தோட்டத்திலிருந்து : அலவாந்து கூட, முள்ளுக் க, பிக்கான கூட, மண்வெட்டுக் கள். சொந்தக்காரன், மிஸ்றா ஆர். உவில்சன்.

கஅகங் ஆண்டு ஆடிமாசம் கசு தேதி, வத்தவளையில் சொந்தக்காரனுடைய வீட்டிலிருந்து : பித்தளை குக்கு விளக்குக் க, சருவச்சட்டுக் க, வெள்ளை கோட்டுக் க. சொந்தக்காரன், சன்முகம் ஆசாரி.

கஅகங் ஆண்டு ஆடிமாசம் கசு கூட, சொழும்பு கிள் ஸ்டீற்றில்ருக்கும் சொந்தக்காரனுடைய வீட்டிலிருந்து : பொன் பாளி கூட, கால்ரூபாக்கள் தெருக்கப்பட்ட மாலைக் க, கால் மோற்றம் கூட, நீலப்பட்டுச்சேலைக் க, வெள்ளி சிபிக்கூட, பட்டுச்சேலைக் க, சிறு பட்டுச்சேலைக் க, வெள்ளைதனி யார் கூட, சிவப்புச்சேலைக் க, பித்தளை என்னய்ச்சட்டுக் க, கொஞ்சம் காசம். சொந்தக்காரன், அபடில்நாபி.

கஅகங் ஆண்டு ஆடிமாசம் கசு கூட, விண்டுலாவிலிருக்கும் தேவாலயத்திலிருந்து : முக்கண்ணாட்டுக் க, தர்மப்பைக் க, சிவப்புச்சேலைத்தன்டுக் க, காலுக்குப்போடுகிற ஆசனமாக, அதின் மெத்தைக் க, அமபட்டன் கத்தி க, சிப்புக் க, பூச்சட்டுக் க, றம்ளாக் க. இவைகளெல்லாம் அக்கோமிற் சாமான்கள்.

கஅகங் ஆண்டு ஆடிமாசம் கக கூட, கொழும்பு மிழூஸ் வேளில் சொந்தக்காரனுடைய வீட்டிலிருந்து : கோருந் வேதப்புலுதைம் க, செப புஸ்தகங்கள் கில, இங்கிலீஸ் தமிழ் அராதி க, சப்பாத்து துடைக்கற பிரசக் க, சாரம் கூட, உட்சட்டைக் க, இறட்டுச்சீலையிற்கதைக்கப்பட்ட உட்சட்டைக் க, கம்பாயம் க, சிறு உட்சட்டைகள் க, பித்தளைச்செம்புக் க, இன்னும் வேறு சாமான்கள். சொந்தக்காரன், ஜே. சிக்கந்தர்.

கஅகங் ஆண்டு ஆடிமாசமகூட, கண்டியில் போர்ச் சேவகர் வாசஸ்தானத்துக்குக்கிட்ட சொந்தக்காரனுடைய பொக்கற்றிலிருந்து : 28,763 ம் இலக்க வெள்ளி கடிகாரமும் சியதேசத்து வெள்ளிகாசு ஒன்று தொடக்கப்பட்ட சுங்கியும். சொந்தக்காரன், மிஷ்றா கூட, டபின்டு. கறுநாதிலக்கை ஆராய்ச்சி.

கஅகங் ஆண்டு ஆடிமாசம் கூட, ஸீர்க்கொழும்பில் சொந்தக்காரனுடைய வீட்டிலிருந்து : மேண்சக்கீலைக் க, துவாகி க, போரியற் சட்டுக் க, தடடைக் கோப்பைக் க, பளவுகைப்பிங்கான கூட, தேகோப்பைக் கோடுக் க, அரைப்

பயின்ற றமளர் க, ஒரு போத்தல் விதகி, போடவயின் ஒரு போத்தல, கிளர்ட் உபோத்தல், மணிக்கு க, கிள்ளும் க, சூப்புக் கோப்பைக் க, கிள்கோப்பைக் க, றமளர் அ, சோடா றமளர்க் க, கிறு பிள்ளைகள் பாவிக்கும் றமளர் க, கத்திகள்பலதினிச். சொந்தக்காரன், ஓ. ஜோன்சன், டாகுத்தர்.

கஅகங் ஆண்டு ஆடிமாசம் கூட, கொழும்பு ஜெவ் வர்சன் ஸ்டீற்றில்ரில் இருக்கும் சொந்தக்காரியுடைய வீட்டிலிருந்து : வெள்ளை கோடுள்ள முக்காரிச்சீலை யார் கூட, வெள்ளை கூனிங் யார் கூட, நட்சத்திர வடிவமான பொன் மார்ட்டுசிக் க, உட்சட்டைப் பொற் தெறி க, கடுக்கண் கோடுக் க, பொன்மணி கடுக்கண் கோடுக் க, கைத்தெறி கோடுக் க, ஒர்விதமான கோடன் புடவை யார் கூட, வெள்ளை கூனிங் யார் அ, பூ அச்சியன் கீலை யார் கூட, வெள்ளி தெறி கூட, சாரிக்கண் கீலை யார் கூட. சொந்தக்காரி, மிஸ்றா எஸ். பி. ரூட்டிறி க்கு மற்றவர்களும்.

சொழும்பு துறைமுகத்தில் லாண்கசையர் என்ற புகை கப்பலிலிருந்து : அமரிக்காவிற் செய்யப்பட்ட பொற் கடிகாரமும் அதன் வெள்ளி சங்கிலியுட, கடிகாரத்தின் வெளிப்பக்கத்தில் கோயிற்பட்டமொன்று சித்திரிக்கப்பட்டிருக்கிறது, மூடியின் உட்பக்கத்தில் “William Brown” என்று எழுதப்பட்டிருக்கிறது, சங்கிலியின் நுகில் ஒரு பக்கத்திற் சிலுவையும் மறு பக்கத்தில் ரேசீட்டுவும், மூடியும், “S. B.” என்ற எழுத்துகளும் சித்திரிக்கப்பட்டிருக்கிறன. சொந்தக்காரன், மேற்சொல்லி யகப்பலில் வேல்யா மிருகும் ஜோன் ஆர். லோட்.

திருட்ப்பட்டது அல்லது தப்பிப்போனது.

கஅகங் ஆண்டு ஆடிமாசம் ககு கூட, யாட்பாணம் சிவியா டெரிவிதுள்ள மேய்க்கல் நிலத்திலிருந்து : செங்கல்மங்கல நிறமான பசுக் க, அதின் வலதுபக்கத்தில் “மு.” என்றும், இதுபக்கத்தில் “செ.” என்றும், கனன்த்தில் + என்றும், முதகில் — என்றும் குறிச்சப்பட்டிருக்கிறது. சொந்தக்காரன், பெரியதம்பி சங்கரி.

கெட்டுப்போனது அல்லது திருட்ப்பட்டது.

கஅகங் ஆண்டு ஆடிமாசம் ககு கூட, கண்டியிற் சொந்தக்காரனுடைய வீட்டிலிருந்து : 32,126 இலக்கக் கடிகாரம் “Railway Regulator.” சொந்தக்காரன், மிஸ்றா சீ. கந்தையா, ஓவசியர், மாத்தளை.

கண்டெடுக்கப்பட்டது.

கஅகங் ஆண்டு ஆடிமாசம் கக கூட, கண்டியிற் போர்ச் சேவகர் வாசஸ்தானத்துக்குக்கிட்ட சொந்தக்காரனுடைய பொக்கற்றிலிருந்து : 28,763 ம் இலக்க வெள்ளி கடிகாரமும் சியதேசத்து வெள்ளிகாசு ஒன்று தொடக்கப்பட்ட சுங்கியும். சொந்தக்காரன், மிஷ்றா கூட, டபின்டு. கறுநாதிலக்கை ஆராய்ச்சி.

கஅகங் ஆண்டு ஆடிமாசம் கூட, ஸீர்க்கொழும்பில் சொந்தக்காரனுடைய வீட்டிலிருந்து : மேண்சக்கீலைக் க, துவாகி க, போரியற் சட்டுக் க, தடடைக் கோப்பைக் க, பளவுகைப்பிங்கான கூட, தேகோப்பைக் கோடுக் க, அரைப்